



(119)

CHENNAI METROPOLITAN DEVELOPMENT AUTHORITY
Thalamuthu Natarajan Building, No. 1, Gandhi Irwin Road, Egmore,
Chennai - 600 008
Phone : 28414855 Fax: 91-044-28548416
E-mail: mscmda@tn.gov.in
Web site: www.cmdachennai.gov.in.

File No. : CMDA/PP/NHRB/C/0686/2022

Date : 11/04/2023

To

ALTIS PROPERTIES PVT LTD REP BY ITS DIRECTOR And Authorized Signatory ATUL GUPTA

Door No. 19, 4th Floor, Bluehaven

Harrington Road, Chennai – 600031

Sir,

Sub: CMDA-Area plans Unit - NHRB (Central) – Planning Permission application received for the proposed construction of Stilt Floor+5Floors residential building with 9 dwelling units availing Premium FSI (Height -18.30m) at Old Door No: 7, New Door No:2, 1st street, Nawab Habibullah Avenue, Nungambakkam, Chennai comprised in Old R.S.No.86 part, New R.S.No.86/13,86/14,86/24 & 86/25, Block No.15 of Nungambakkam village within the limit of Greater Chennai Corporation Approved and forwarded to Local Body for issue of Building Permit - Reg


- Ref:
1. Planning Permission Application received in SBC No. CMDA/PP/NHRB/C/0686/2022, dated 10.12.2022.
 2. Call for particulars letter sent to the applicant (via online) dated 16.02.2023.
 3. Applicant letter with Revised plan (via online) dated 20.03.2023.
 4. G.O.Ms.No.86, H&UD Department dated 28.03.2012.
 5. G.O.Ms.No.78, H&UD Department dated 4.5.2017.
 6. G.O.Ms.No.85, H&UD Department dated 16.5.2017.
 7. Govt. letter No.6188/UD4(3)/2017-8 received from H&UD Dept. dated 13.6.2017.
 8. G.O.(Ms).No.18 MAWS Department, dated 04.02.2019 and published in Government Gazette No.43, Extraordinary Part-III, Section 1(a), dated 04.02.2019.
 9. Office Order No.7/2019 dated 12.03.2019.
 10. WP (MD) No.8948 of 2019 & WMP (MD) Nos.6912 & 6913 /2019 dated 12.04.2019.
 11. G.O.Ms.No.19,H&UD[UD4(1)] Department dated 02.03.2022.
 12. G.O.Ms.No.152,H&UD[UD4(1)] Department dated 18.08.2022.

Planning Permission application received for the proposed construction of Stilt Floor+5Floors residential building with 9 dwelling units availing Premium FSI (Height -18.30m) at Old Door No: 7, New Door No:2, 1st street, Nawab Habibullah Avenue, Nungambakkam, Chennai comprised in Old R.S.No.86 part, New R.S.No.86/13,86/14,86/24 & 86/25, Block No.15 of Nungambakkam village within the limit of Greater Chennai Corporation Approved and forwarded to Local Body for issue of Building Permit - Reg received in the application has been examined and Planning Permission is issued subject to the conditions put forth by CMDA in the DC letter

2. The applicant has remitted the following charges in the reference cited.

Sl. No.	Charges	Total Amount	Amount remitted in Receipt No. and Dated
I	Scrutiny Fees	Rs.6,850.00	CMDA/PP/Ch/9327/2022 & dt. : 10 December, 2022
II	Scrutiny Fees	Rs.3,440.00	CMDA/PP/Ch/10296/2023 & dt. : 20 March, 2023
III	Balance Scrutiny Fees	Rs.3,000.00	CMDA/PP/Ch/10450/2023 & dt. : 05 April, 2023
IV	Development charges for land per Sq. m.	Rs.5,000.00	CMDA/PP/Ch/10450/2023 & dt. : 05 April, 2023

For Altis Properties Private Limited


Director

V	Development charges for building per Sq. m.	Rs. 35,000.00	CMDA/PP/Ch/10450/2023 & dt. : 05 April, 2023
VI	Regularisation charge for land	Rs. 1,08,000.00	CMDA/PP/Ch/10450/2023 & dt. : 05 April, 2023
VII	Security Deposit for Building	Rs. 6,46,000.00	CMDA/PP/Ch/10450/2023 & dt. : 05 April, 2023
VIII	Security Deposit for Display Board	Rs. 10,000.00	CMDA/PP/Ch/10450/2023 & dt. : 05 April, 2023
IX	I & A Charge	Rs. 10,35,000.00	CMDA/PP/Ch/10450/2023 & dt. : 05 April, 2023
X	Premium FSI Charges	Rs. 1,57,97,000.00	CMDA/PP/Ch/10450/2023 & dt. : 05 April, 2023
XI	IDC - CMWSSB (For sewerage area only)	Rs. 7,51,000.00	CMDA/PP/Ch/10450/2023 & dt. : 05 April, 2023
XII	Flag Day Charge	Rs. 500.00	CMDA/PP/Ch/10450/2023 & dt. : 05 April, 2023

3. Two sets of approved Plans are Numbered as **OL-PP/NHRB/0139/2023** dated **11/04/2023** in **Planning Permit No. OL-00268** are sent herewith. The **Planning Permit** is valid for the period from **11/04/2023** to **10/04/2031**.
4. The Local Body is requested to ensure water supply and sewerage disposal facility for the proposal before issuing building Permit. It shall be ensured that all wells, overhead tanks are hermetically sealed with properly protected vents to avoid mosquito menace. Non provision of rain water harvesting structures shown in the approved plan to the satisfaction of the Authority will also be considered as a deviation to the approved plan and violation of Tamil Nadu Combined Development Building Rule 2019 and enforcement action will be taken against such development.
5. The Planning Permission for buildings is issued in accordance with the provisions of the Town & Country Planning Act, 1971 and the rules made there under. All other statutory clearance as applicable to this project shall be obtained by the project proponent from the competent Authority. The Town & Country Planning Act provision does not cover the Structural Stability aspect of the building including the safety during the construction. However, these aspects are covered under the provisions of the Local Bodies Act.
6. As far as, the Structural Stability aspect of the building is concerned, it falls within the jurisdiction of the Local Body concerned as stated in the Building Rules under the respective Local Body Act 1920, such as Madras City Municipal Corporation Act 1919, Tamil Nadu District Municipality Act, 1924, Tamil Nadu Panchayat Act, 1994. The Planning Permission issued under the provision of Tamil Nadu Town & Country Planning Act 1971, does not cover the Structural Stability aspect. However, it is the sole responsibility of the applicant / developer / Power Agent and the Structural Engineers / License Engineer / Architects who has signed in the plan to ensure the safety during construction and after construction and also for the continued structural stability of the buildings. In this regard, applicant along with the Architect and Structural Engineer and Construction Engineer has furnished necessary undertakings for Structural Design Sufficiency as well as for supervision in the prescribed formats.
7. Issuance of Planning Permission by CMDA under the statutory provisions does not confirm any ownership or title over the property, in favour of the applicant. Before issuing Planning Permission for any development, CMDA in this regard, checks only the aspect of applicant's right over the site under reference to make the development thereon based on the copies of the documents (such as Sale Deed, Patta, Lease Deed, Gift Deed etc., and GPA) furnished by the applicant along with his /her application to prove the same. Thus, CMDA primarily considers only the aspect whether the applicant prima facie has a right to carry out development on the site under reference.

Any person who acquires interest in the property shall ensure independently about the ownership and the applicant's right before acquiring the same. Further, if any individual claim right (or) title over the property he / she / they shall have to prove it before the appropriate / competent Court to decide on the ownership or get the matter

settled in the Court of Law and CMDA is not the competent authority to decide on this matter.

- 8. As approved by Tamil Nadu Government in G.O.M.s.No.112 H & UD Department dated 22.06.2017 to carry out the provisions of Real Estate (Regulation & Development) Act 2016, the promoter has to advertise, Market, Book, sell or offer for sale, or invite persons to purchase in any manner any plot, apartment or building, as the case may be, in any Real Estate project or part of it, only after registering the Real Estate project with the Real Estate Regulatory Authority.
- 9. This Planning Permission is not final. The applicant has to approach the concerned Local Body for issue of Building Permit under the Local Body Act.
- 10. Applicant shall not commence construction without building approval from the Local Body concerned.
- 11. The Planning Permission issued under New Rule TNCDBR, 2019 is subject to final outcome of the W.P.(MD) No.8948 of 2019 and WMP (MD) Nos.6912 & 6913 of 2019.
- 12. The Applicant is requested to intimate the Enforcement Cell, CMDA at all the stages of construction of building viz. namely (i) Commencement of construction, (ii) Plinth level and (iii) Last Storey and apply for Completion Certificate along with the order of continuance accorded for different stages by CMDA

Yours faithfully,

Signature valid

Name : Y.Kaviya
 Designation : Assistant Planner
 Date : 19/04/2023
 12:48:42 PM


Name: Y.Kaviya
 Designation: Assistant Planner
 Date: 19 April, 2023
 For
 Chief Planner
 Area Plan Unit

Encl :

- 1. Two copies of approved plan
- 2. Two copies of Planning Permit

Copy To:

ALTIS PROPERTIES PVT LTD REP BY ITS DIRECTOR And Authorized Signatory ATUL GUPTA
 Door No. : 19

For Altis Properties Private Limited

 Director

Plot No. : Nil
Address Line1 : 4TH FLOOR
Address Line2 : "BLUEHAVEN"
Locality : HARRINGTON ROAD CHENNAI - 600031
City/Town : CHENNAI
State : -
Pincode : 600040

The Member Appropriate Authority,
108, Uthamar Gandhi Salai,
Nungambakkam, Chennai- 600034

The Chief Engineer,
CMWSSB, No. 1,
Pumping Station Road,
Chintadripet, Chennai - 600002

The Commissioner of Income Tax,
No.108, Mahatma Gandhi Road,
Nungambakkam, Chennai - 600034

The Deputy Planner,
Enforcement cell,
CMDA, Chennai - 600008

The Chairperson,
TNRERA,
Door No.1A, 1st Floor,
Gandhi Irwin Bridge Road,
Egmore, Chennai - 600008.



பெருநகர சென்னை மாநகராட்சி
Greater Chennai Corporation
நகரமைப்பு பிரிவு
Town Planning Section-Works
கட்டிட அனுமதி

Building Permission

(1919 ஆம் ஆண்டின் சென்னை மாநகராட்சி சட்டம் 238 வது பிரிவின் படி)
(1919 MCMC Act Section 238)

கட்டிட அனுமதி எண்/ Building Plan No		திட்ட அனுமதி எண்/Plan Submission No	
CEBA/WDCN09/00175/2023		CMDA/PP/NHRB/C/0686/2022 - 20/03/2023	
மண்டலம் / Zone	கோட்டம் / Ward	அனுமதி நாள் / Approval Date	மனுபெறப்பட்ட நாள் / Application Date
N09	N111	26/04/2023	21/04/2023
மனுதாரரின் பெயர் மற்றும் குடியிருப்பு முகவரி / Applicant name & address		ALTIS PROPERTIES PVT LTD REP. BY ITS DIRECTOR And Authorized Signatory ATUL GUPTA-4th FLOOR, BLUEHAVEN, HARRINGTON ROAD, CHENNAI- 600006.	
செயல்பாட்டு தன்மை / Service Type		Building Permit for CMDA Approved Plan	
மனை அமைவிடம் / Plot address		Door No:OLD:7,NEW:2,Block No:15,Survey No:86/13,86/14,86/24,86/25, Nawab Habibullah Avenue I Street,Nawab Habibullah Avenue,Nungambakkam,Nungambakkam, Chennai, 600006	
Building License Fees		339000	
Road cut charges - CMWSSB SEWERAGE		21700	
Road cut charges - CMWSSB, WATER		16300	
Road cut charges - TNEB		16300	
Scrutiny Fees		3400	
Workers Welfare Board		867400	
மொத்தக் கட்டணம்/ Total (In Rs.)		1264100	

Amount (in words): Rupees Twelve Lakhs Sixty Four Thousands One Hundred Only

Payment Details:

DD Number: 094366

Amount 1264100
(In Rs.):

Date: 24/04/2023

Bank: UNION BANK OF INDIA

பின் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் அனுமதிக்கு ஒப்பளிக்கப்பட்ட வரைபட நகலின்படி அனுமதி

Sanctioned for Building Permit for CMDA Approved Plan Subject to Terms and Condition on Rear Side and as per Sanctioned plan copy.

அனுமதி கால முடிவு 25/04/2028

Permit Valid upto 25/04/2028



Digitally Signed by Balamurali
Date: 26-Apr-2023 (18:36:18)

Executive Engineer (T.P.)

For Altis Properties Private Limited

Director

4 வருடத்திய சென்னை மாநகராட்சி சட்டம், பிரிவு 1(17) மற்றும் 243 ன் படி இக்கட்டிட அனுமதி பேரில் கட்டிடம் கட்டப்பட்டாலோ அல்லது கட்டிடம் முடிவுறாமலோ, கட்டிடம், கட்டிடம் முடிவற்ற 15 நாட்களுக்குள் அல்லது குடிபுகுந்த நாள், இதில் எது முன்கூட்டி வருகிறதோ, அதற்கு முன் சென்னை மாநகராட்சி ஆணையாளருக்கு தெரிவிக்கத் தரப்படும். 5(1) க்கு மிகாமல் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.

இந்த சட்டம் தொடங்கிய நாளிலிருந்து சென்னை மாநகராட்சி ஆணையாளர் நிருத்தி சான்றிதழ் பெறாமல் உள்ள கட்டப்படும் கட்டிடங்களுக்கு ரூ.100 ரூ கு மேற்பட்டு வருட வரி மதிப்பீடு செய்த கட்டிடங்களுக்கும் மொத்திய பாதுகாக்கப்பட்ட குடிநீரும், கழிவு நீர் வசதிகளும் செய்து தருவது சட்டத்திற்கு உட்பட்டது ஆகது என அறிவிக்கப்படுகிறது.

3. தண்ணீரையப் படுத்தி தூய்மையாக்கும் கழிப்பிடிங்களை அமைப்பது நகரத்தின் நகராட்சி நலன் கருதி அடிப்படைத் தேவையானதும் மிக முக்கியமானதும் என ஆணையாளர் கருதுவதால் ஒவ்வொரு வீட்டிலும் அமைக்கப்பட வேண்டுகோளை வற்புறுத்தப்படுகிறது. தண்ணீரையப் படுத்தி தூய்மையாக்கும் கழிப்பிடித்தூடன் நச்சுத்தடை மலக்குழி அமைந்த வரைபடம் ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டதென கருதி, கழிப்பிடி மலக்குழியை மற்றும் நீர் குழாயுடன் இணைக்க பாடவிட்டால், ஆணையாளர், சென்னை மாநகராட்சி சட்ட 1919 ன் பிரிவு 18(1) படி அவருக்கு கொடுக்கப்பட்ட அபராதங்களை மற்றும் உரிமைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தன் இல்லை என அறிவிக்கப்படுகிறது.

4. அடித்தளம் மட்டும் கட்டி வைக்கப்பட்டிருந்தால், டி.டி.யின் சாலை அல்லது தெருவின் அமைப்புகளில் இருந்து 1.91 மீட்டர் உயர்த்தப்பட வேண்டும் சான்று அளிக்கப்பட்ட இடத்திற்கு அபராதம் பொது இடத்தில் ஆக்கிரமிப்பு ஏற்பாடுதவறாமல் பக்கத்தில் வீட்டின் எல்லைக்கு அப்பாலும் ஏற்பாடுதவறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நரத்தடுப்புடைய, நரம் ஊடுருவ முடியாத தரை அமைக்கப்பட வேண்டும் கருத்து மற்றும் சன்னல்கள் பொது இடத்தில் எல்லையை கடந்து ஆக்கிரமிப்பு செய்ய ஏதுவாக வெளிப்பக்கம் திறக்குறாறு வைக்கக்கூடாது. பதுபடிக்கட்டுகள் விண்ணப்பதாரரின் எல்லைக்குள் அமைய வேண்டும் கட்டிடம் பணிகள் நடக்கும் காலங்களில் மாநகராட்சி அலுவலர்களும் அதிகாரிகளும், பார்வையிட வாய்ப்பு உள்ளதால் மனையில் ஒப்புதல் பெற்ற வரைபடத்தின் நகலை எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும். உதவி செயற் பொறியாளர் மற்றும் சார்நிலை அலுவலர்கள் வரைபடம் கேட்கும்போது காண்பிக்கப்பட வேண்டும்.

5. 1.2 மீட்டர் தளம் மற்றும் 1.61 மீட்டர் குறைந்தபட்ச அகலமுள்ள பஸ்கையில் திட்ட அனுமதி எண், நாள் அனுமதிக்கப்பட்ட தளங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, நன்றாக தொழில்படி மனையில் வைக்கப்பட வேண்டும்.

6. கட்டிட அனுமதி வழங்கப்பட்ட பிறகு கட்டப்படும் கட்டுமானங்கள், ஒப்பளிக்கப்பட்ட வரைபடங்களிலிருந்து மாறுபடுமானால் உங்களால் செலுத்தப்பட்ட பிணைவைப்படுத்தொகை திரும்பத்தரப்பட மாட்டது.

7. கட்டப்படும் கட்டிடத்தின் தரம் IS 486 IS 875, IS 1893 ஆகிய இந்தியகட்டிட தரக்கட்டுப்பாட்டு விதிகளின்படி அமைக்கப்பட வேண்டும் மற்றும் கட்டிட வரைபட அனுமதியின் பொது கொடுக்கப்பட்ட மசை வரைபடத்தில் காட்டியபடி எசு குப்பிகள், காங்கிரீட் ஆகியவை கொண்டு கட்டிடம் கட்டப்பட வேண்டும்.


8. மனுநீர் சேமிப்பு அமைப்புகள் வரைபடத்தில் காட்டியபடி அமைக்கப்படாவிட்டால் கட்டிட வரைபடத்திலிருந்து மாறுபட்ட கட்டிடமாக கருதப்பட்டு விதிகளின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

9. கட்டிட அனுமதி மனுதாரர் தனது மனுவில் கொடுத்த தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது நடைமுறை வழக்கத்திற்கு மாறானது மற்றும் மோசடியான வழிமுறை ஆகியவற்றின் பேரில் அளிக்கப்பட்டதாக இருந்தால் கட்டிட அனுமதியை மாற்றவோ முழுமையாக திரும்பப் பெறவோ, சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம், 1919 (CCMC Act 1919) பிரிவு 365(4) ன் படி நடவடிக்கை எடுப்பதற்கு ஆணையருக்கு முழு அதிகாரம் உண்டு.

10. பெருநகர சென்னை மாநகராட்சியால் சட்ட பூழ் வமாக திட்ட அனுமதி கட்டிட அனுமதி அளிப்பதன் மூலம் விண்ணப்பதாரரின் பெயரில் நில உரிமையினை உறுதிப்படுத்தவில்லை. திட்ட அனுமதி அளிப்பதற்கு முன்பு, விண்ணப்பதாரரின் விண்ணப்பத்துடன் சமர்ப்பித்த ஆவணங்களில் (கிரயப்பத்திரம், குத்தகை பத்திரம், பட்டா தானப்பத்திரம் பொது அதிகாரப் பத்திரம் மேலும் பல) விண்ணப்பதாரர் வளர்ச்சி செய்ய உரிமையுள்ளதா என்று மட்டுமே சரிபார்க்கப்படுகிறது. அதன் மூலம் முதற்கட்டமாக விண்ணப்பதாரருக்கு வளர்ச்சி செய்ய உரிமை உள்ளதா என்று பார்ப்பதற்குரியது. சொத்தினை வாங்க விரும்பும் எந்த நபரும் விண்ணப்பதாரருக்கு சொத்தின் மீது உள்ள உரிமையை தனியாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், அதன்மேல் வேறு யாரும் தனி நபர் உரிமை கோரினால் அவர்கள் அதனை பொருத்தமான தகுதியுள்ள நீதிமன்றத்தின் முன் தீர்த்துக் கொள்ளலாம். இதனை முடிவு செய்ய பெருநகர சென்னை மாநகராட்சி பொருத்தமான அமைப்பு அல்ல.

11. மனுதாரர் இந்த கட்டிட அனுமதியில் குறிப்பிட்டுள்ள இடத்தில் கட்டிடம் கட்டுவது தொடர்பான பதிவு சான்றிதழ் கட்டாயமாக இயக்குனர்க்கும் தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் கலாசாரம் அவர்களிடம் இருந்து பெற வேண்டும், இச்சான்றிதழ் பிரிவு 7, கட்டிடம் மற்றும் கட்டுமான தொழிலாளர் (வேலை வாய்ப்புமுறைப்படுத்தல் மற்றும் சேவை கட்டுப்பாடு) சட்டம் 1996 ன் படி பெற வேண்டும்.

12. இந்திய அரசு அறிவிப்பு எண் N656, நாள் 24.11.1995 ன் படி இரண்டு அடுக்கு மற்றும் அதற்கு மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் தபால் பெட்டி (Letter Delivery Box) பொருத்தப்பட வேண்டும்.

for Altis Properties Private Limited

Director